

#### SHANTHI GEARS LIM

CIN

GST

+91-422-4545700 info@shanthigears.murugappa.com

Read. Office: 304-A, Trichy Road, Singanallur Coimbatore - 641 005 Phone Fax E-mail Website

www.shanthigears.com L29130TZ1972PLC000649 33AADCS0692L1Z7

SGL-22/Sec/2024-25

06th July, 2024

**National Stock Exchange of India Limited** 

Exchange Plaza, 5th Floor Plot No.C-1, Block G Bandra-Kurla Complex Bandra (E),

Mumbai - 400 051

**Through NEAPS** 

Stock Code: SHANTIGEAR

Dear Sir / Ma'am,

**Bombay Stock Exchange Limited** 

1<sup>st</sup> Floor

New Trading Ring, Rotunda Building

P J Towers, Dalal Street

Fort,

Mumbai - 400 001

Stock Code: 522034

**Through BSE Listing Centre** 

Sub: Publication of Notice in Newspapers regarding Notice of 51st Annual General Meeting of the Company

Pursuant to Regulation 30, Regulation 44 and Regulation 47 of the SEBI Listing Regulations and in compliance with Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, please find enclosed the copies of Newspaper Advertisements published in Business Standard (English) and Dinamani (Tami) newspapers, informing about the Notice of 51st Annual General Meeting of the Company scheduled to be held on Monday, the 29<sup>th</sup> July, 2024 at 4.30 p.m. through Video Conference / Other Audio Visual Means.

This is for your kind information and records.

Thanking you,

Yours faithfully,

For Shanthi Gears Limited

Walter Vasanth P J **Company Secretary & Compliance Officer** 





#### CLOSER LOOK AT INDIA-UK TIES AFTER LABOUR VICTORY

## **Higher exports, migration** mark post-Covid UK ties

India remains the second largest investment source for UK after the US

New Delhi, 5 July

n the recently conducted UK elections, the Labour party, under the leadership of Keir Starmer, won the people's mandate and ousted the Conservative party. Starmer had pledged to pursue a "new strategic partnership" with India, including a free-trade agreement (FTA), if elected to power.

An FTA is anticipated to provide UK exporters a significant price advantage in the Indian market.

The FTA negotiations, which began in January 2022, have reportedly closed up to 19 of the 26 proposed chapters in

The UK accounted for \$9.3 billion worth of India's exports in the four quarters ended March 2019. This figure increased to \$13 billion across the same period ending March 2024.

Exports were \$1.8 billion more than imports as of 2018-19. This increased to \$4.5 billion in 2023-24.


India remains the second largest source of foreign direct investment (FDI) to the UK after the US. As of June 20, the overseas direct investment (ODI) from India to the UK has touched \$265 million in the financial year 2024-

FDI (equity) flows into India from the UK have largely been stagnant in the last few years, shows data from the Department for Promotion of Industry and Internal Trade and Department of Economic Affairs

India overtook the UK to become the fifth-largest economy in the last quarter of 2021. India's per capita gross domestic product (GDP) is \$2.484.8 as of 2023 compared to the UK's \$48,866.6.

In June, the Confederation of Indian Industry (CII) and the High






### LIMITED FDI FLOWS

#### Value (\$ mn)

■ India to UK (overseas direct investment) UK to India (FDI, equity inflow)



Sources: DPIIT, Department of Economic Affairs

Commission of India in the UK launched a report titled, 'Indian assets: Charting the journeys of Indian companies in the UK.' It highlighted the Indian states' contribution to FDI in the UK

the UK were from Maharashtra, followed by Karnataka and Delhi.

Other states include Haryana, West Bengal, Gujarat and Kerala.

Most of the investing companies into

According to the report, India became the top market for FDI into London, for the first time, in 2023. It accounted for nearly a third of the FDI into the city.

### **RISE IN INDIAN IMMIGRANTS**

|  | WORK    | STUDY   | OTHER  |  |  |  |  |
|--|---------|---------|--------|--|--|--|--|
| 2019                                   | 37,000  | 22,000  | 13,000 |  |  |  |  |
| 2020                                   | 26,000  | 40,000  | 9,000  |  |  |  |  |
| 2021                                   | 61,000  | 79,000  | 12,000 |  |  |  |  |
| 2022                                   | 113,000 | 142,000 | 13,000 |  |  |  |  |
| 2023                                   | 127,000 | 115,000 | 9,000  |  |  |  |  |
| Source: Office for National Statistics |         |         |        |  |  |  |  |

sand per year, according to earlier

This comes even as Indian immigration to the UK has been on the rise. It came in at 251,000 in 2023 compared to 72,000 in 2019, before Covid.

news reports.

since the pandemic when the majority moved to work rather than study in

#### Labour has pledged to reduce net migration and with policies outlined to achieve this goal. It expects to bring net migration down to a few hundred thou-

The year 2023 was also the first time

By Order of the Board For Shanthi Gears Limited Place : Coimbatore

Mumbai – 400013, email: evoting@nsdl.com or call on: 022-4886 7000.

Shanthi Bears SHANTHI GEARS LIMITED

CIN: L29130TZ1972PLC000649 Registered office: 304 -A. Trichy Road, Singanallur, Coimbatore - 641005

Phone no: 0422-4545745, Email: waltervasanthpj@shanthigears.murugappa.com

NOTICE NOTICE is hereby given that pursuant to the General Circular and other various circulars issued by Ministry Of Corporate Affairs and SEBI , the 51st Annual General

Meeting (AGM) of the Members of Shanthi Gears Limited convened to be held on Monday, the 29th July 2024 at 4.30 P.M. IST as an electronic AGM (e-AGM) through Video Conferencing (VC) to transact the business as set forth in the Notice dated 09th May, 2024 (AGM Notice), the electronic (soft) copy of the AGM Notice setting out the businesses to be transacted thereat together with the Audited Standalone Financial Statements of the Company for the financial year ended 31st March, 2024 and the Reports of the Board of Directors and Auditors has been sent electronically on

05th July, 2024 to the Members whose e-mail IDs are registered with the Company/Depository Participant(s) for communication purposes including those

Members who have requested for physical copies. No physical/hard copies of the above

Soft copies of the AGM Notice and the Annual Report are made available on the website

of the Company, www.shanthigears.com, National Securities Depository Limited:

https://www.evoting.nsdl.com/; the Stock Exchanges viz., BSE Ltd:

www.bseindia.com and National Stock Exchange of India Limited:

Notice is also hereby given pursuant to the provisions of Section 91 of the Companies

Act 2013 (Act) and the applicable Rules thereunder and Regulation 42 of Securities and

Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015 (SEBI Regulations) that the Register of Members and Share Transfer

Books of the Company will remain closed from Saturday, 20th July, 2024 to Monday,

29th July, 2024 (both days inclusive), for the purpose of the determining the Members

eligible to receive the Final Dividend, if approved by the Members at the ensuing

As stated in the AGM Notice, in compliance with the provisions of Section 108 of the Act.

Rule 20 of the Companies (Management and Administration) Rules 2014 as amended

and Regulation 44 of SEBI Regulations, the business before the AGM may be

transacted through voting by electronic means and accordingly, the Company is

providing the Members the facility to exercise their right to vote on all the resolutions

proposed for consideration at the AGM electronically through the e-voting services of

The remote e-voting shall commence on Friday, 26th July, 2024 (9.00 a.m.) and end on

Sunday, 28th July, 2024 (5.00 p.m.) after which date and time, NSDL shall disable the

remote e-voting and no further remote e-voting shall be allowed. During the said period,

Members of the Company, holding shares either in physical form or dematerialized form

A person whose name is recorded in the Register of Members or in the register of

beneficial owners maintained by the depositories as on the cut-off date only shall be

entitled to avail the e-voting facility as well as voting at the AGM. Any person who acquires shares of the Company and becomes Member of the Company after dispatch

of the AGM Notice and holding shares as of the cut-off date of 22<sup>nd</sup> July, 2024, may obtain

the log in ID and password by sending a request at evoting@nsdl.com. Persons

already registered with NSDL for remote e-voting can use their existing user ID and

A Member may participate in the AGM even after exercising his right to vote through

remote e-voting but shall not be allowed to vote again in the AGM. Members who have

Members may refer to the AGM Notice for detailed instructions on remote e-voting,

participation in the AGM through VC, voting at the AGM and the Frequently Asked

Questions/e-voting user manual available at the Downloads section of www.evoting@nsdl.com . In case of any queries or grievances relating to e-voting

rocedure, Members may contact Ms. Pallavi Mhatre, Manager, NSDL, 4th Floor,

A Wing, Trade World, Kamala Mills Compound, Senapati Bapat Marg, Lower Parel,

not cast their votes through remote e-voting will be facilitated to vote at the AGM.

as on the cut-off date of 22<sup>nd</sup> July, 2024, may cast their vote by remote e-voting.

has been or will be sent unless requested.

National Securities Depository Limited (NSDL).

## Walter Vasanth P J

AARVI ENCON LIMITED

CIN: L29290MH1987PLC045499 Regd. Office: 603, B1 Wing, Marathon Innova

Marathon Nextgen Complex, Lower Parel (W)

Mumbai - 400 013. Phone Nos.: +91-22-4049 9999

Email Id: info@aarviencon.com Website: www.aarviencon.com

NOTICE OF 36<sup>th</sup> annual general meeting of the company

NOTICE is hereby given that the 36th Annual General Meeting ('AGM') of the nbers of Aarvi Encon Limited ('the Company') will be held through Video

Conferencing ("VC") / Other Audio-Visual Means ("OAVM") on Friday, August 2,

2024 at 11.00 A.M. IST, in compliance with all the applicable provisions of the

Companies Act, 2013 and the Rules made thereunder and the Securities and Exchange Board of India ("SEBI") (Listing Obligations and Disclosure

Requirements) Regulations, 2015, read with Circulars dated April 08, 2020, Apri

13, 2020, May 05, 2020, January 13, 2021, December 14, 2021 and May 05, 2022 as

issued from time to time and other applicable circulars issued by the Ministry of

Corporate Affairs ("MCA") and (collectively referred to as "relevant circulars") to

In compliance with the relevant circulars, the Notice of the 36th AGM of the Company

and the Standalone and Consolidated financial statements for the financial year

2023-24, along with Board's Report, Auditors' Report and other documents as

required to be attached thereto, being dispatched on July 10, 2024 only through

electronic mode to all the Members of the Company whose email addresses are

registered with the Company / Depository Participant(s) / Registrar & Share

Transfer Agents viz. The Notice along with the aforesaid documents are also

National Securities Depository Limited (NSDL) i.e. https://www.evoting.nsdl.com

and on the website of the Stock Exchange i.e. National Stock Exchange of India

In terms of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of Companies

(Management and Administration) Rules, 2014 and relevant provisions of

Securities and Exchange Board of India (Listing Obligation and Disclosure

Requirements) Regulations, 2015 the Company is pleased to provide its members

with the remote e-voting facility to cast their vote electronically on the resolutions

mentioned in AGM notice using the electronic voting platform provided by Nationa

Securities Depository Limited (NSDL). The facility of electronic voting shall also be

made available during the meeting on the day of the AGM for those members who

have not casted their vote by remote e-voting. The Board has appointed M/s. Bhatt &

Associates Company Secretaries LLP, Company Secretaries, as Scrutinizer for

conducting the voting process in a fair and transparent manner. The members may

Members holding shares either in physical form or dematerialized form, as or

Cut-off Date i.e. Friday, July 26, 2024 may cast their vote electronically and as

on Record Date i.e. Friday, 19 July, 2024 shall be eligible for the Dividence

The remote e-voting period commences from Tuesday, July 30, 2024 at 10:00

A.M. (IST) and ends on Thursday, August 1, 2024 at 05.00 P.M. (IST). The

remote e-voting module shall be disabled thereafter by NSDL. The remote e

Any person, who acquires shares and become a member of the Company after

sending the Notice and holding shares as on the cut-off date i.e. July 26, 2024

may obtain the login ID and password by sending an email to

cs@aarviencon.com by mentioning his/her folio number/DP ID and client ID

number. However, if you are already registered with NSDL for e-voting, then you

The facility of voting through electronic voting system shall also be made

available at the AGM and the members participating in AGM through VC/OAVM.

who have not cast their vote by remote e-voting shall be available to exercise

The members who have already cast their vote by remote e-voting prior to the

AGM may also attend the AGM through VC/OAVM, but shall not be entitled to

Any person whose name is recorded in the register of members or in the register

of beneficial owner maintained by the depository as on the cut-off date, only

shall be entitled to avail the facility of remote e-voting or voting at the meeting.

The Company requests all the shareholders who have not yet registered their

to register the same within 3 days of service of this public advertisement

The process of registration of email address is provided below

email addresses or have not updated their email addresses with the Depository

The shareholders who have not registered their email addresses can get the

The Company has engaged the services of National Depository Services Limited

to extend the e-Voting facility to all the shareholders to cast their votes in

electronic way on all resolutions set forth in the Notice of the 36th AGM. The

instructions for casting the votes through remote e-voting for shareholders

holding shares in demat and who have not registered their email IDs, shall form

part of the Notice of the AGM and the details shall also be hosted at the website of

the Company at **www.aarviencon.com** and also shall be available on the website

Members are requested to update their Electronic Bank Mandate with their

respective DPs for receiving the dividends directly in their bank accounts

2023-24 or Annual General Meeting, the Members may write to

same registered by furnishing the details to their depository participant, in

subject to the approval of the shareholders in AGM.

voting shall not be allowed beyond the said date and time.

can use your exiting user ID and password for casting your vote.

illable on the Company's website at: **www.aarviencon.com** and the website o

transact the businesses as set forth in the Notice calling the AGM.

Limited at www.nseindia.com.

note the following:

their right in the meeting

cast their vote again in the meeting.

case the shares held in Demat form

of https://www.evoting.nsdl.com

### 'Continuity' the buzzword among former diplomats, policy experts

**Experts say India** 

priority for Britain

in the context of

relations with the

developing world

security," Gupta added.

will remain

London's

**ARCHIS MOHAN** 

New Delhi, 5 July

The Labour Party's one-word campaign slogan, as it sought to unseat the Conservative government of 14 years in the UK, was "change". However, former diplomats and foreign policy experts in India and the Bharatiya Janata Party (BJP)'s foreign cell expect a Labour government under Keir Starmer to practise continuity in India-UK relations.

Vijay Chauthaiwale, in charge of the BJP's Foreign Affairs Department, congratulated Starmer and the Labour Party for the victory in the polls. "Last year, Starmer and David Lammy (the new British foreign secretary) had stressed the importance of a strong India-UK partnership. I am confident that in continuation of the (approach of the) previous government, the new British regime will further strengthen ties between the UK and India," Chauthaiwale said.

Nalin Surie, India's high commissioner to London from 2009 to 2011, told Business Standard that India will remain a priority for Britain in the context of London's relations with the developing world and its ties with China. Post-Brexit, India is a crucial partner for Britain, whose economy, in turn, has substantial strengths despite the recent challenges, he said.

Surie further said he did not see any reason for India-UK relations to sour over the views of stray Labour MPs on Kashmir or Khalistan. Constituencies in the UK are much smaller, where elections could hinge on the voting behaviour of minority groups, and statements are made under pressure of constituents and

then blown out of proportion, he added.

"Starmer has shown that he is willing to begin on a clean slate, as evident in his views on Israel. He has shown that he will take a stance in Britain's national interests rather than parochial interests," Surie said.

During his campaign, Starmer tried to rebuild his party's rapport with British Indians, who were ostensibly alienated under former Labour leader Jeremy Corbyn over a perceived anti-India

stance on Kashmir. Last week, as part of his campaign trail. Starmer visited the Shree Swaminarayan Temple in Kingsbury, north London, where he sought to reassure British Hindus that there is "absolutely no place for Hinduphobia in Britain".

Former Ambassador Yogesh Gupta said the UK's position on Kashmir and Khalistan issues has traditionally been guided by Indian and Pakistan diaspora politics, its historic ties with India and

Pakistan and its close ties with Washington. "The new Labour government will undoubtedly take these and other issues, such as the growing weight of India in global politics, particularly in the context of Indo-Pacific, new opportunities offered by a rapidly growing India and closer alignment between West and India, into account while charting its new India policy," Gupta said, adding that he expected continuity in trade, investment and technology. "As Lammy said in a recent interview, the new Labour government will also try to ramp up its relationship with India in other areas, such as military and maritime cooper-

ation, emerging technologies, climate change and supply chain

# Modi's goal to make India high-income by 2047 may not be achieved, says Wolf

Prime Minister Narendra Modi's goal of making India a high-income economy by 2047 is unlikely to be achieved, but the country should become an upper middle-income nation by then. Financial Times chief economics commentator Martin Wolf said on Friday.

Wolf further said that India would also become a superpower by 2047.

Wolf noted that the slow-growing, shock-prone and fragile world we now confront will make India's rise difficult. "India will have to work hard to use

its influence to shape that world in a favourable direction," he said at an event organised by CUTS, adding that it will also have to shape itself to exploit the opportunities it will have.

Prime Minister Modi in his independence day speech last year said, "I have an unwavering belief that in 2047, when the country celebrates 100 years of independence, my country will be a developed India." India, which is the world's fifth largest economy, is currently classified as a developing nation.

A developed country is typically characterised by a relatively high level of economic growth, a general standard of living, higher per capita income as well as good performance on the Human Development Index ties, Wolf said India can form useful (HDI) that includes education, and productive economic relations literacy and health. India was classi-



"INDIA WILL HAVE TO WORK HARD TO USE ITS INFLUENCE TO SHAPETHE WORLD IN A FAVOURABLE DIRECTION" MARTIN WOLF

Chief economics commentator, Financial Times

fied as a 'third-world' country at the time of independence from British rule in 1947.

While noting that India can still take advantage of global opportuniwith all sides.

### PM to focus on trade imbalance, Indian soldiers in talks with Putin

New Delhi,5 July

Fixing India's trade imbalance with Russia and securing the discharge of Indians misled into fighting in the Ukraine war will be among Prime Minister Narendra Modi's priorities during talks in Moscow next week, a top official said on Friday.

Modi will visit Russia on July 8-9 for talks with President Vladimir Putin as part of annual summits between New Delhi and Moscow, launched in 2000. Modi's visit coincides with the July 9-11 NATO summit in Washington at which the Ukraine war will hold centre stage, and the timing has raised questions about the signal India could be sending.

But Indian Foreign Secretary Vinay Kwatra, the most senior diplomat in the foreign ministry, rejected any connection and said Modi's visit was part of the calendar of summits between the two countries.

"The bilateral visit this time is just a scheduling priority that we have undertaken and that's what it is," he told reporters in response to a question at a briefing on

New Delhi shares historic bonds with Moscow going back to the days of the Soviet Union but has moved closer to the West, especially Washington, in recent decades as it liberalised its economy and expanded its geopolitical ties.



Date : July 06, 2024

Place: Mumba

By Order of the Board For Aarvi Encon Limited

Leela S. Bisht

**INDIAN METALS & FERRO ALLOYS LIMITED** Regd. Office: IMFA Building, Bomikhal, P.O. Rasulgarh Bhubaneswar - 751 010, Odisha. Tel: +91 674 2611000 Fax: +91 674 2580020, 2580145; Email: mail@imfa.in, Website: www.imfa.in Corporate ID: L271010R1961PLC000428

Corporate ID: 1271010R1961PIC000428

NOTICE OF ANNUAL GENERAL MEETING, BOOK CLOSURE AND E-VOTING INFORMATION

Notice is hereby given that the Sixty Second Annual General Meeting of the Company ("62" AGM") will be convened on Wednesday, 31st July 2024 at 3.00 PM. through Video Conference ("VC")/ Other Audio Visual Means ("OAVM") facility to transact the business as set out in the Notice convening the AGM in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and Rules framed thereunder and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with General Circular No. 9/2023 dated 25th September 2023, issued by the Ministry of Corporate Affairs ("MCA Circular/s") and SEBI Circular No. SEBI/HO/CPD/CFD-POD-2P/CIR/2023/3167 dated October 7, 2023 (in continuation with the Circulars issued earlier in this regard) ("SEBI Circulars") without the physical presence of the Members at a common venue. The deemed venue for the 62"d AGM shall be the Registered Office of the Company.

In terms of MCA Circular/s and SEBI Circular, the Notice of the 62"d AGM and the Annual Report for the Financial Year 2023-24 including the Audited Financial Statements for the Financial year ended 31" March, 2024 ("Annual Report") has been sent by email to those Members whose email addresses are registered with the Company/Depository Participants(s). The requirements of sending physical copy of the Notice of the 62" AGM and Annual Report to the Members have been dispensed with vide MCA Circular/s and SEBI Circular.

The Annual Report 2023-24 of the Company along with Notice and Explanatory Statement of 18" ACM Proposed Administration of the Administration of the Service Members where the service and the Annual Report to the Members have been dispensed with vide MCA Circular/s and SEBI Circular.

Members have been dispensed with vide MCA Circular/s and SEBI Circular.

The Annual Report 2023-24 of the Company along with Notice and Explanatory Statement of 62" AGM has been uploaded on the website of the Company at www.imfa.in under 'Investor' section [weblink for AGM Notice https://www.imfa.in/pdfs/IMFA-AGM%20Notice-2024.pdf and weblink for Annual Report: https://www.imfa.in/pdfs/Annual-Report-2023-24.pdf] and available on the website of the Stock Exchanges, i.e. BSE Limited ('BSE') and National Stock Exchange of India Limited ('NSE') at www.bseindia.com and www.nseindia.com respectively. The AGM Notice / Annual Report is also available on the website of National Securities Depository Limited ('NSDL') at www.veoting.nsdl.com.

website of National Securities Depository Limited ("NSDL") at www.evoting, nsdi.com. Further, pursuant to Section 91 of the Companies Act, 2013, it is notified that the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from 23" July 2024 to 31st July 2024 (both days inclusive) for the purpose of AGM and to ascertain the names of members who will be entitled to receive final dividend on the equity shares of the Company for the Financial Year ended 31st March 2024, if approved at the AGM. The Dividend shall be subject to deduction of tax at source, as applicable.

Members holding shares either in physical form or in dematerialized form, as on the cut-off date of 24<sup>th</sup> July 2024, may cast their vote electronically on the Ordinary and Special Business as set out in the Notice of 52<sup>th</sup> AGM through electronic voting system of National Securities Depository Limited (NSDL). All the Members are informed that:

The Ordinary and Special Business as set out in the Notice of AGM will be transacted through voting by electronic means; The remote e-voting facility shall commence on Saturday, 27th July 2024 from 9.00 AM (IST) and end on Tuesday, 30th July 2024 at 5.00 PM (IST). The remote e-voting shall be disabled by NSDL beyond the said date and time and the members shall not be allowed to change it subsequently:

Any person who acquires shares of the Company and becomes member of the Company after dispatch of Notice of AGM and holding shares as on the cut-off date i.e. 24" July 2024 may obtain the login ID and password by sending a request at evoting@nsdl.com or investor-relation@imfa.in. However, if a person is already registered with NSDL for evoting, then existing user ID and password can be used for casting vote;

Mampher may note that (a) the person the logic of the person in the person to t

voting, then existing user ID and password can be used for casting vote; Members may note that (a) the members who have cast their vote by remote e-voting prior to the AGM may also attend the AGM but shall not be entitled to cast their vote again and (b) members participating in the 62<sup>st</sup> AGM and who had not cast their vote by remote e-voting, shall be entitled to cast their vote through e-voting system during 62<sup>st</sup> AGM (c) a person whose name is recorded in the Register of Members or in the Register of Beneficial Owners maintained by the Depositories as on the cut-off date only shall be entitled to avail the facility of remote e-voting as well as e-voting at the AGM; In case of any queries you may refer the Frequently Asked Questions (FAQS) for

In case of any queries, you may refer the Frequently Asked Questions (FAQs) for Shareholders and e-voting user manual for Shareholders available at the download section of www.evoting.nsdl.com or call on 022-4886 7000 or send a request to Ms. Pallavi Mhatre, Sr Manager, National Securities Depository Ltd., Trade World, 'A' Wing, 4th Floor, Kamala Mills Compound, Senapati Bapat Marg, Lower Parel, Mumbai – 400 013 at email id – evoting@nsdl.com.

O13 at email o evoting@nsal.com.

those Members holding shares in physical form, whose email addresses are not registered with the Company, may register their email address by sending, scanned copy of a signed request letter mentioning name, folio, number and complete address, sei attested scanned copy of the PAN Card and self attested scanned copy of any document (such as AADHAR Card, Driving Licence, Election Identity Card, Passport) in support or the address of the Member as registered with the Company, by email to investor relation@imfa.in. Members holding shares in demat form can update their email address with their Depository Participant.

For Indian Metals & Ferro Alloys Ltd.

For Indian Metals & Ferro Allovs Ltd

CIN: L15122UP2015PLC069635 Registered Office: P.O. Hargaon, Dist. Sitapur (U.P.), Pin - 261 121 Email: avadhsugar@birlasugar.org; Website: www.birla-sugar.com Phone (05862) 256220, Fax (05862) 256225

Notice is hereby given that the Tenth Annual General Meeting of the Company ("AGM") will be convened on Wednesday, July 31, 2024 at 11:00 a.m. (IST through Video Conference ("VC")/ Other Audio Visual Means ("OAVM") facility i compliance with the applicable provisions of the Companies Act, 2013 and Rules framed thereunder and the SEBI (Listing Obligations and Disclosure Requirements Regulations, 2015 ("Listing Regulations") read with The Ministry of Corporate Affairs General Circular Nos. 20/2020 dated May 5, 2020 and 09/2023 dated September 25 2023 and other circulars issued in this respect ("MCA Circulars") and further Securities and Exchange Board of India ("SEBI") vide its Circular dated October 7 2023 ("SEBI Circular") without the physical presence of the Members at a commo venue, to transact the business set out in the Notice calling the AGM. Members will be able to attend the AGM through VC / OAVM through www.evoting.nsdl.com using their login credentials.

In compliance with the aforesaid Circulars, Notice of the AGM along with the Annua Report 2023-24 will be sent only by electronic mode to those shareholders whose email addresses are registered with the Company / Depositories. Shareholder holding shares in dematerialized mode, are requested to register their email addres and mobile numbers with their relevant depositories through their Depositor Participant and shareholders holding shares in physical mode are requested t furnish details to the Company's Registrars and Transfer Agents, Link intime India Private Limited ("RTA") as instructed at https://linkintime.co.in/. The Notice of 10 AGM and Annual Report for the Financial Year 2023-24 will also be available on the Company's website at www.birla-sugar.com and on the website of the Stoc Exchange, BSE Limited at www.bseindia.com, National Stock Exchange of India Limited https://www.nseindia.com/ and on the website of National Securities Depository Limited ("NSDL") at www.evoting.nsdl.com.

Members holding shares in physical form who have not registered their email addresses with the Company/ Depository can obtain Notice of the 10th AGM. Annua Report and/or login details for joining the 10th AGM through VC/OAVM facility including e-voting, by sending scanned copy of the following documents by emai avadhsugar@birlasugar.org or kolkata@linkintime.co.in

a signed request letter mentioning your name, folio number and complete

self attested scanned copy of the PAN Card; and

self attested scanned copy of any document (such as AADHAR Card, Driving Licence, Election Identity Card, Passport) in support of the address of the Member as registered with the Company Members holding shares in dematerialised mode, who have not registered / update

their email addresses with their Denository Participants, are requested to register

update their email addresses with the Depository Participants with whom the

Members holding shares in physical form who have not updated their mandate fo receiving the dividends directly in their bank accounts through Electronic Clearing Service or any other means ("Electronic Bank Mandate"), can register their Electronic

Bank Mandate to receive dividends directly into their bank account electronically, by sending following details/document in addition to the documents mentioned in para above by email to  $\underline{avadhsugar@birlasugar.org} \ \ or \underline{kolkata@linkintime.co.in}$ Name and Branch of Bank in which dividend is to be received and Bank Account

Bank Account Number allotted by your bank after implementation of Con-Banking Solutions;

11 digit IFSC Code: and Self attested scanned copy of cancelled cheque bearing the name of the

Member or first holder, in case shares are held jointly. Pursuant to Section 91 of the Act and Rule 10 of the Companies (Management and Administration) Rules, 2014 (as amended) read with Regulation 42 of the Listing

Regulations the Share Transfer Registers of the Company shall remain closed from Thursday July 25, 2024 to Wednesday July 31, 2024 (both days inclusive) for the purpose of AGM. Further, the Company has fixed Wednesday, July 24, 2024 as the Record Date for ascertaining the eligibility of the Members who shall be entitled to receive the dividend, if declared at the AGM.

Pursuant to Finance Act, 2020, dividend income will be taxable in the hands of the shareholders w.e.f. 1st April 2020 and the Company is required to deduct tax at source ("TDS") from dividend paid to the Members at prescribed rates in the Income Tax Act.1961 ("the IT Act"). For the prescribed rates for various categories, conditions for Nil/preferential TDS and details / documents required thereof, Members are requested to refer to the ITAct and Notice of the 10th AGM in this regard. In general, to enable compliance with TDS requirements, Members are requested to complete and or update their Residential Status, PAN, Category as per the ITAct with their Depository or in case shares are held in physical form, with the Company by sending email to avadhsugar@birlasugar.org

Payment of Dividend will be made electronically to the Members who have registere their bank account details with the Company. For shareholders who have not updated their bank account details, dividend warrants/ Bankers' cheques/ demand drafts wi be sent to their registered address.

Manner of casting vote(s) through e-voting:

(a) Members will have an opportunity to cast their vote(s) on the business as set ou in the Notice of the AGM through electronic voting system ("e-voting").

(b) The manner of voting remotely ("remote e-voting") by members holding shares in dematerialised mode, physical mode and for members who have not registered their email addresses has been provided in the Notice of the AGM. The details will also be available on the website of the Company at www.birla-sugar.com an on the website of NSDL at  $\underline{www.evoting.nsdl.com}$ 

The facility for voting through electronic voting system will also be made available at the AGM and Members attending the AGM who have not cast their vote(s) by remote e-voting will be able to vote at the AGM.

(d) The login credentials for casting votes through e-voting shall be made available to the members through email. Members who do not receive email or whose email addresses are not registered with the Company / RTA / Depository Participant(s), may generate login credentials by following instructions given the Notes to Notice of AGM.

(e) The same login credentials may also be used for attending the AGM through VC

For Avadh Sugar & Energy Limited Prashant Kapoo Company Secretary ACS- 15576

Date : July 05, 2024

**Company Secretary** 

### சாராய கடத்தலைத் தடுக்க எல்லைப் பகுதிகளில் கடும் சோதனை

சென்னை, ஜூலை 5: கள்ளச்சாராய மரணங்களைத்



தொடர்ந்து, சாராயக் கடத்தலைத் தடுக்க எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகன சோதனை கடுமை யாக்கப்பட்டுள்ளதாக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி சம்பவத்தைத் தொடர்ந்து, விழுப்புரத்திலும் சாராயம் அருந்தியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ள தாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி

கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியிருந்தார்.

அவருக்குப் பதிலளித்து அமைச்சர் எஸ்.ரகுபதி வெள் ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: விழுப்புரத்தில் உடல் நலமின்றி இருந்த ஜெயராமன்,புதுச்சேரியில் இருந்து சட்ட விரோதமாக வாங்கி வரப்பட்ட பாக்கெட் சாராயத்தை அருந்தி உயிரிழந்துள்ளார்.

இந்தப் பிரச்னை தொடர்பாக, முருகன் என்பவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட் டுள்ளார். ஆனால், இந்தச் சம்பவத்தை கள்ளச்சாராய மர ணம் என்று கூறும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழ னிசாமி, அதிலும் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார்.

எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகன சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியி லிருந்து சாராயக் கடத்தலைத் தடுப்பதற்கு தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளில் ரோந்துப் பணிகள் முடுக்கிவிடப்பட் டுள்ளன. உள்ளூர் காவல் துறையினர் எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள் ளனர் எனத் தெரிவித்துள்ளார் அவர்.

### ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்த்: திரையுலகுக்கு தேமுதிக வேண்டுகோள்

**சென்னை, ஜூலை** 5: மறைந்த விஜயகாந்த் உருவத்தை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் திரைப்ப டங்களில் பயன்படுத்த முறையாக அனுமதி பெற வேண்டும் என்று தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேமுதிக தலைமைக் கழகம் வெள் ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்.

விஜயகாந்தை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் தின் மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன.

எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். எந்தவி தத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும், முறையாக அனு மதி பெற்ற பின்பே அறிவிப்பை வெளியிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

### முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி சோதனை

**கரூர், ஜூலை** 5: கரூரில், முன்னாள் அமைச்சர் எம்**.**ஆர்**.**விஜ யபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் வெள்ளிக்கிழமை சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தினர்.

கரூரில் ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் சிலர் பத்திரப் பதிவு செய்த தாக மேலக்கரூர் சார்-பதிவாளர் முகமது அப்துல் காதர் ஜூன் 9-ஆம்தேதி கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் எம்.ஆர்.விஜயபாஸ் கரின் ஆதரவாளர்களான யுவராஜ், செல்வராஜ், சித்தார்த் தன், ரகு மற்றும் சாட்சி கையொப்பமிட்ட ஈஸ்வரமூர்த்தி உள்பட 8 பேர் மீது கொலைமிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே ஜூன் 25-ஆம்தேதி வாங்கல் குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்த பிர காஷ் என்பவர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ் கர் மற்றும் அவரது தம்பி சேகர் உள்ளிட்டோர் ரூ.100 கோடி மதிப்பிலான தனது நிலத்தை போலி பத்திரம் மூலம் அபகரித்துவிட்டதாக கரூர் நகர காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

இந்த இரு வழக்குகளும் அண்மையில் சிபிசிஐடி போலீ ஸுக்கு மாற்றப்பட்ட<u>து</u>.

இந்த வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கர் தனக்கு முன் பிணை கோரி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன் றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனிடையே தலை மறைவாக உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரை பிடிக்க சிபிசிஐடி போலீஸார் 8 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் திருச்சி, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் இருந்து சிபிசிஐடி போலீஸார் 4 குழுக்களாக பிரிந்து புஞ்சைத் தோட்டக்குறிச்சியில் உள்ள செல்வராஜின் வீடு, மணல் மேடு கூலிநாயக்கனூரில் உள்ள யுவராஜ் வீடு, கவுண்டன்பு தூரில் உள்ள ஈஸ்வரமூர்த்தி மற்றும் நடையனூரில் உள்ள வழக்குரைஞர் ரகு ஆகியோரது வீடுகளில் திடீர் சோதனை

இந்த சோதனை சுமார் 2.30 மணி நேரம் நடைபெற்றது. இதில் முக்கிய அவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

நடத்தினர்.

### புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்

சென்னை, ஜூலை 5: புதிய குற்றவியல் சட்டங்களை மத் திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற

வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட

அடிப்படை மனித உரிமையை மறுத்து,

புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய ்பாஜக அரசு நடைமுறைப்படுத்தியுள்ள து

வன்மையான கண்டனத்துக்குரியது. சட்டங்களின் பெயர்கள் ஹிந்தியில் மாற்றம் செய்யப்பட் டுள்ளது. இது அம்பேத்கர் இயற்றிய 'சட்டங்கள் அனைத் தும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்' என்ற இந்திய அரச

மைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். மேலும் எளிய மக்களுக்கு எதிராக பயன்படுத்தும் வகை யில் குற்றவியல் சட்டங்களின் பல பிரிவுகள் ஒன்றுக் கொன்று முரண்பாடு உடையதாகவும் தெளிவற்றதாகவும் உள்ளன. எனவே, அரசியலமைப்பு சட்டத்துக்கும், அடிப் படைமனித உரிமைக்கும் எதிரான புதிய குற்றவியல் சட்டங் களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.

### இன்று தமிழக பாஜக செயற்குழு கூட்டம்

**சென்னை, ஜூலை** 5: தமிழக பாஜக மாநில செயற்குழு கூட்டம்

சனிக்கிழமை (ஜூலை 6) நடைபெறவுள்ள து. சென்னை திருவேற்காட்டில் உள்ள ஸ்ரீவாரி கல்யாண மண்

தலைமையில் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. சிறப்பு அழைப்பாராக மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான், இணை அமைச்சர் எல்.முருகன் பங்

டபத்தில் தமிழகபாஜகமாநிலத் தலைவர் கே.அண்ணாமலை

கேற்கவுள்ளனர்.

மேலும், தமிழக பாஜக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மேலிட இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி உள்பட 3,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ளவுள்ள னர். மக்களவைத் தேர்தலுக்கு பிறகு தமிழக பாஜக சார்பில் நடைபெறவுள்ள இந்த செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மா னங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

# பேரவைத் தேர்தலையும் புறக்கணிக்குமா அதிமுக?

விழுப்புரம், ஜூலை 5: சட்டம்-ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, 2026 சட்டப்பேரவைத் தேர் தலையும் அதிமுக புறக்கணிக்குமா என்று, பாஜக மாநிலத் தலைவர் அண் ணாமலை கேள்வியெழுப்பினார்.

தொகுதிக்குள் விக்கிரவாண்டி பட்ட திருவாமாத்தூரில் வெள்ளிக் கிழமை கே.அண்ணாமலை பிரசா ரம் மேற்கொண்டு தேசிய ஜனநாய கக் கூட்டணியின் பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு வாக்கு சேகரித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களி டம் கூறியதாவது:

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெ டுப்பை நடத்துவதற்கு திமுக அரசுக்கு மனமில்லை. அதிமுகவை சிலர் அழித் துக்கொண்டிருக்கிறார்கள்.

எடப்பாடி கே.பழனிசாமிக்கு பிர தமர் மோடி முக்கியத்துவம் அளித்

ஆனால், சுயலாபத்துக்காக பாஜக வேண்டாம் என அவர் ஒதுங்கினார். இதனால், மக்களவைத் தேர்தலில் அதிமுகவை பல இடங்களில் மக்கள் வைப்புத் தொகையை இழக்கச் செய்

பல இடங்களில் அதிமுக வேட்பா ளர்கள் 3, 4-ஆவது இடத்துக்கு தள் ளப்பட்டனர்.



திருவாமாத்தூரில் பாமக வேட்பாளர் சி. அன்புமணிக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை.

அதிமுக கரைந்து வருகிறது. எனவே, எடப்பாடி கே.பழனிசாமி தனது நிலை உணர்ந்து பேச வேண்

தமிழகத்தில் சட்டம்– ஒழுங்கு சரி யில்லை என்பதால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதா கக் கூறிய எடப்பாடி கே•பழனிசாமி, ஈரோடு இடைத்தேர்தலைப் போல

விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் குள்றுபடிகள் நடைபெறும் எனக் கூறியுள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் தமிழகத்தின<u>்</u> சட்டம்-ஒழுங்கு நிலை தற்போதுள்ள தைப் போலவே இருக்கும்.

அப்போது, அதிமுக என்ன நிலைப் பாட்டை எடுக்கும் என்றார் அண்

## அண்ணாமலைக்கு இபிஎஸ் கண்டனம்

கோவை, ஜூலை 5: விக்கிர வாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுகவின் நிலைப்பாட்டை பாஜக மாநிலத் தலைவர் கே.அண் ணாமலை விமர்சிப்பது கண் டனத்துக்குரியது என்று அதிமுக பொதுச் செயலா ளர் எடப்பாடி கே.பழனி சாமி தெரிவித்தார்.

அவர் கோவை விமான நிலையத் தில் செய்தியாளர்களிடம் வெள் ளிக்கிழமை கூறியதாவது: விக்கி ரவாண்டி இடைத்தேர்தல் புறக் கணிப்பு குறித்து அதிமுக ஏற்கெ னவே அறிவித்துவிட்டது. அதிமுக போட்டியிட்டால் 3 அல்லது 4 -ஆம் இடத்துக்குத்தான் வரும் என்<u>று</u> பாஜக மாநிலத் தலைவர் கே.அண் ணாமலை கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு பேரவை தொகு தியில் இடைத்தேர்தலில் ஜனநா யக முறைப்படி தேர்தல் நடைபெ றவில்லை. அதனால்தான் விக்கிர வாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. அதிமுகவின் இந்த நிலைப்பாட்டை அண்ணா மலை தொடர்ந்து விமர்சிப்பது கண் டனத்துக்குரியது. அண்ணாமலை வந்த பிறகுதான் தமிழகத்தில் பாஜக வளர்ந்தது போன்ற மாயத் தோற் றத்தை அவர் உருவாக்கிக் கொண்டி



ருக்கிறார்.

பாஜக மாநிலத் தலைவ ராக உள்ள அண்ணாமலை மத்திய அரசிடமிருந்து தமி ழகத்துக்கு எந்தத் திட்டத் தையும் பெற்றுக் கொடுக்க ഖിல്லെ.

கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட காரணத்தால்

தான் ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப் பில் இருந்து நீக்கப்பட்டார். இது பொதுக்குழு எடுத்த முடிவாகும். சசி கலா கட்சியிலேயே இல்லாத நிலை யில், அவர் எப்படி ஒன்றிணைக்க

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதி முக இரண்டாக பிளவுபட்டபோது, ஜானகி விட்டுக் கொடுத்து ஜெயல லிதாவை ஏற்றுக்கொண்டு ஒருமித்த கருத்துடன் வெளியேறினார். அவ ரைப் போன்ற நற்பண்புகளும், நல்ல எண்ணங்களும் சசிகலாவுக்கு இருந் தால் நன்றாக இருக்கும் என தொண் டர்கள் கருதுகின்றனர்.

கள்ளச்சாராய விவகாரத்தை திமுக அரசு திட்டமிட்டு மறைக்கி றது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்றார். முன் னாள் அமைச்சரும், அதிமுக கொற டாவுமான எஸ்.பி.வேலுமணி உள் ளிட்டோர் உடனிருந்தனர்.

# தமிழகத்தில் தினமும் 70 லட்சம் மது பாட்டில்கள் விற்பனை

உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் தகவல்

**சென்னை, ஜூலை 5**: தமிழகத்தில் தின மும் 70 லட்சம் மதுபாட்டில்கள் விற் பனை செய்யப்படுவதாகவும், காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், செப்டம்பர் முதல் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படவுள்ள தாகவும், டாஸ்மாக் நிர்வாக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக் கப்பட்ட<u>த</u>ு.

டல்களை வீசிச் செல்வகால் விலங்கி

னங்கள் பாதிக்கப்படுவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்கு மார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக விற் கவும், திருப்பித் தரப்படும் காலி பாட்டி லுக்கு ரூ.10-ஐ திருப்பி கொடுக்கவும்

வகை செய்யும், காலி பாட்டில்களை

திரும்பப் பெறும் திட்டத்தை மலைப் பகுதிகளில் அமல்படுத்த உத்தரவிட்

பின்னர், இந்த திட்டம் பல்வேறு மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்

இதுதொடர்பானவழக்கு,வெள்ளிக் கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்த

போது, திரும்பப் பெற்ற பாட்டில்களை விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு 250 கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வுள்ளதாகமனுதாரர்கள் தரப்பில்தெரி விக்கப்பட்டது. அப்போது, தமிழகத் தில் ஒரு நாளைக்கு எத்தனை மதுபாட் டில்கள் விற்கப்படுகின்றன என நீதிபதி கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, சராசரியாக ஒரு நாளைக்கு 70 லட்சம் பாட்டில்கள் விற்கப்படு வதாக டாஸ்மாக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், காலி பாட்டில்களை திரும் பப் பெறும் திட்டம்,செப்டம்பர் முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிப

திகள்,வழக்கின் விசாரணையை ஆக.7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

## சமூகநீதிக்கு துரோகம் செய்தது திமுகதான்

**சென்னை, ஜூலை 5**: சமூகநீதிக்குத் துரோ கம் செய்தது திமுகதான் என்று முதல் வர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் அளிக்கும் ഖകെധിல് பாഥക தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சமூகநீதிக்கு துரோ கம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் என்று முதல்வர் மு.க.ஸ் டாலின் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதையே நானும் சொல்கிறேன்.



விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர் சமூகநீதிக்கு துரோகம் இழைப்ப வர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள். தமிழகத் தில் ஜாதிவாரி மக்கள் தொகைகணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு

அதிகாரம் உண்டு என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்த பிறகும் நடத்தாமல் சமூகநீ திக்கு துரோகம் இழைப்பது யார்?.

தமிழகத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன் றம் தீர்ப்பளித்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும், வன்னியர்களுக்கு இட ஒதுக் கீடு வழங்காமல் ஏமாற்றுவது யார் உள் ளிட்ட வினாக்களுக்கும் விடை திமுக, மு.க.ஸ்டாலின் என்பது தான்.

எனவே, வாக்காளர்களே விக்கிர வாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சமு கநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் எனத் தெரிவித்

துள்ளார் அவர்.

सीएसआईआर – केन्द्रीय चर्म अनुसंधान संस्थान **CSIR - CENTRAL LEATHER RESEARCH INSTITUTE** वैद्यानिक राष्ट्र औद्योगिक अनुसंघान परिषद् Council of Scientific & Industrial Research) अङ्गार चैन्दे, तमिलनाडु Adyar, Chennai – 600 020, Tamil Nadu तम् Telephone: 24437128, 24437192 देवसाइट Web: www.ciri.org E-TENDER NOTICE

| 1.000     | M RATE E-TENDERS are invited fo<br>ocurement Portal (etenders.gov.in) |       | lowing work           | through Ce   | ntral Public           |
|-----------|---|-------|-----------------------|--------------|------------------------|
| SI.<br>No | INSIDE OF THE WORK  |       | nated Cost<br>Rupees) | EMD<br>(Rs.) | Time for<br>Completion |
|           | Repair, maintenance and   | 01-41 | 00 01 600             | 1 90 022     | O (Nine)               |

Civil 90,01,600 1,80,032 9 (Nine) at CSIR-CLRI Staff Quarters, Advar, Chennai-600020 File No.:14(3)/2024-25/Wks 90,01,600 Date and time of publishing e-tender : 01.07.2024 @ 02:30 p.m

Bid document download start date and time : 01.07.2024 @ 02:30 p.m. Bid submission end date and time : 11.07.2024 till 02:30 p.m. Bid openingdate and time : 12.07.2024 @ 03:00 p.m.

Full details of this Tender Notice can be viewed at www.clri.org and etenders.gov.in Sr. CONTROLLER OF ADMINISTRATION

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

விருகம்பாக்கம் கிளை: 25 A MK டவர்ஸ், ஆற்காடு ரோடு, விருகய்யாக்கம், சென்னை-600 092 Ph: 044-23641615 Mob : 94739 68557

SARFAES: சட்டம் 2002, பிரிவு 13, தனை பிரிவு (2)-ன் கிற் மாற்றுச்சேவை மூலம் கடன்தாரர்கள் / அடமானதாரர்கள் / ஜாமின்தாரர்களுக்கான கோரிக்கை அறிவிப் பிணைக்காட்டி நிதிச் சொத்து மறுசிரமைப்பு மற்றும் பிணைக்காட்டி செயலாக்கச் சட்டம், 2002 வற்றும் பிணைக்காப்பு (செயலாக்க) விதிகள், 2002-ன் (Securitisation and Reconstruction of Financia issets and Enforcement of Security Interest Act, 2002 and Security Interest (Enforcement) Rules, 2002) 🖏 அதிகாரம் பெற்ற அதிகாரியாக நியமிக்கப்பட்டவரான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, 13(12) பீரிவு மற்றும் விதி 3-ன்ப<sub>ு</sub> 06.06,2024 தேதிவீட்ட கோரிக்கை அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட கடன்பாக்கி தொகை ஹ்றும் திமும்ப செலுத்தும் காலம் வரை ஒப்புக்கொள்ளப்பட்டபடி லட்டி, இதர செலவுகளையும் சேர்த்து அறிவிப்பு பெற்ற அறுபது நாட்களுக்குள் திரும்ப செலுத்த வேண்டுவென்று கடன்தாரர்/ அடமானதாரர்/ஜாமீன்தாரர்களுக்கு அறிவறுத்தப்பட்டது. மேலும் விவரங்கள் பின்வமுமாறு:

2.மேற்படி அறிவிப்புகள் பட்டுவாடா ஆகாமல் அஞ்சல் அறையினால் திகுப்பி அனுப்பப்பட்டுள்ளன/டைன்தாரால்/ஜாமீன்தாரர்/அடமானதாரால் பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படலில்லை எனவே மிருந்த எச்சரிக்கையுடன் இந்த கோரிக்கை அறிவிப்பினை (Demand Notice) வங்கி வெளிபிடுகிறது. அதோடு பேற்படி அறிவுரைகளின் பிரதிகள் கீழே கைபொப்பமிட்டு உள்ளவரிடமும் கிடைக்கின்றன. ஆகவே கடன்தாரர்/ஜாமீன்தாரர்/அடமானதாரர் விரும்பினால் கீழே neGuriudii()) உள்ளவரிடமிருந்து அந்த பிரதிகள் எந்தவொரு பணி நாளிலும் பொதுவான

3இத்த பின்னணியில் மீண்டும் இதன்மூலம் மேற்படி கடன்தாரர்/ஒஙின்தாரர்/அடமானதாரகுக்கு அறிவிப்பது யாதெனில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் கீழ்காணும் கடன் மற்றும் இதர ஆவணத்தின்படியான குறிப்பிடப் பட்டுள்ள/செலுத்தப்பட வேண்டியுள்ள கடன் பாக்கித்தொகையைச் செலுத்துமாறு அறிவறுத்தப்படுகிறது. கடனைத் திருப்பீச் செலுத்துவதற்கான கடனுக்கு ஈடான சொத்தாக பின்வரும் சொத்துக்கள் கீழ்க்காணும் அந்தத்த நபர்களால் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிபிடம் அடமானம் வைக்கப்பட்டுள்ளன.

**கடன்தாரர்கள்/அடமானதாரர்கள்: 1,Mrs,பெனசிர பானு.V,** நிரந்தர முகவரி: D/o.umu, ாண்.81/36, Dr.நடேசன் ரோடு, திருவல்லிக்கேணி, சென்னை-600005 தமிழ்நாடு தொடர்பு யகவரி: W/o Mr.காயில் சைஃப், கதவு எண். 16, 16வது தெரு, வினோபாஜி நகர், ஹஸ்தினாபுரம், சென்னை-600064 தமிழ்நாடு அதுவலக முகவரி: WNS குளோமல் சர்வீஸ் பிரைவேட் லியிடெட் 10வது தளம், ப்ளாக்-10, DLF IT பார்க் ரோடு, ராபாபுரம், சென்னை-600125 தமிழ்நாடு **2.Mr.காமில் சைஃப்.K**, நிரந்தர முகவரி: S/a.குப்புசாமி, 16, 16வது தெரு, விளோபாஜி நகர், ஹஸ்தினாபுரம், சென்னை-600064 தமிழ்நாடு; **கடன் வசதி: வீட்டுக்கடன் [A/c** No.028903464000037]; 去山前 Ggrana: ₹ 55,00,000/-; Rate of Interest (including overdue interest) & rests: 11.65%; வட்டி கடைசி பற்று தேதி: 07.05.2024; **மொத்த கடன்** திலுகைக் தொகை: 06.06.2024 அன்றுள்ளபடி ₹ 56,80,012.80; NPA தேதி: 05.06.2024

அடமானத்தில் உள்ள சொத்து விபரம்: Nature of Security அடமானம்: சொத்தின் உரிமையாளர்: Mrs. Cuarசிர் பானு மற்றும் Mr.காமில் சைஃப், தென் சென்னை பதிவு மாவட்டம் மற்றும் கூடுவாஞ்சேரி சார்-பதிவாளர் அலுவலகம் எல்லைக்குட்பட்ட, பழைய சர்வே எண்.361/3 பட்டா எனர்.1484 படி, புதிய சர்வே எனர்.393/123, ப்ளாட் எனர்.G 1, "கணபுதி என்கினேவ்" என்றழைக்கப்படும் அபார்ட்பென்ட், எண்.84, "வேதாச்சலம் நகர்" என்றழைக்கப்படும் மே அவுட், மனை எண்.732, ஆகனூர் கிராவம், குன்றத்தூர் தாலுகா, காஞ்சியும் மாவட்டம்-603202 என்னும் முகவரியில் 1075 சதூ அடி தரைதளத்திலுள்ள ப்ளாட், (பொது இடம், கார்பார்க்கிங் உட்பட), கொத்தமுள்ள 1750 சதூ அடி திலத்தில் 356 சதூ அடி பிரிக்கப்படாத பங்கு நிலம், அந்னுடன் இணைந்த துண்டுகளும் பகுதிகளும். மனை எண்.732-ன் எல்லைகள்: வடக்கு: மனை எண்.731, தெற்கு: மனை எண்.733, கிழக்கு: மனை எண்.747, மேற்கு: 30 அடி ரோடு அளவுகள்: கிழக்கு மேற்காக வடக்கு பக்கம் 50 அடி, கிழக்கு மேற்காக தெற்கு பக்கம் 50 அடி, வடக்கு தெற்காக கிழக்கு பக்கம் 35 அடி, வடக்கு தெற்காக மேற்கு பக்கம் 35 அடி

ட்டனாங்கள், இதர செலவுகளுடன் செலுக்குட்ட வேண்டும். 4.மேற்படி கடன்தாரர்/ஓரமீன்தாரர்/அடமானதாரர் மேற்குநித்தவாறு இந்தியன் ஒவர்சீஸ் வங்கிக்குச கடனைத் திரும்பச் செலுக்கத்தவரியதனால் SARFAESI சட்டம் பிரிவு 13(4) மற்றும் விதிகளின் படி கடன்தார்/ஜாமீன்தார்/அடமானதார் சொந்த கஷ்ட நஷ்டத்திலும் விளைவுகளிலும் கடனுக்கு டான சொத்துக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இந்தியன் ஒவர்சீஸ் வங்கி எடுக்கும்.

மேற்குறிப்பிட்ட தேதி முதல் திரும்ப செலுத்தும் காலம் வரை ஒப்புக்கொள்ளப் பட்டபடி வட்டி.

 பேலும் கடனுக்கு ஈடாக அடமானம் வைக்கப்பட்டுள்ள சொத்தினை மீட்பதற்குரிய கால வரம்பு குறித்து சட்ட பிரிவு 13(8) வரத்துக்களின் மீது கடன்தாரர்/லூமீன்தாரர்/அடமானதாரரின் கவனம் ஈர்க்கப்படுகிறது. (ஈடுபெற்ற சொத்து). . மேற்சொள்ள கட்ளதாரர்/ஜாமீன்தாரர்/அடமானதாரர். SARFAESI Act சட்டத்தின் கீழ் எங்களின் பூத்துபுர்வமான ஒப்புதல் பெறாமல், மேற்குதிப்பிட்டுள்ள ஈடுபெற்ற ஆஸ்திகளை விற்பனை செய்தல் தத்தகைக்கு விடுதல் போன்ற எந்தவித பாற்று நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு உங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை பேற்சொன்ன சட்டம் பிரிவு 13, துணை பிரிவு (13)-ல் கூறப்பட்டுள்ளது. என்பதை உங்களின் கலனத்திற்கு கொண்டு வருகிறோம். மேற்சொன்ன சட்டத்தில் உள்ள விதிகளை

மீறி நடந்தால், சட்டம் பிரிவு 29-ள் கீழ் தண்டிக்ககூடிய குற்றமாக கருதப்படும் என்பதையும் கவனத்தில் தேதி: 06.06.2024, இடம்: சென்னை \_ அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

#### சாந்தீ கீயர்ஸ் லிமிடைட Shanthi @ssore CIN: L29130TZ1972PLC000649

பதிவு அழுவைகம் 304-ஏ. திருச்சி சாலை, சீஸ்காநல்லூர், கோயம்புத்தூர்-641 005. буднежись и «vie:: 0422-4545745, изининуючи: waitervasanthpj@shanthigears.murugappa.com Website: www.shanthigears.com

இதன் மூலம் அறியிக்கப்படுவது என்னவென்றால், நிறுவனங்கள விவகாரத் துறை அமைச்சகம் மற்றும் செபி அமைப்பின் பொது கற்றறிக்கை மற்றும் பல்வேறு கற்ற்றிக்கைகளுக்கு இணங்க, சாந்தி கியர்ஸ் விமிடெட் நிறுவனத்தின் உறுப்பினர்களின் 51வது வருடாந்திர பொதுக் கூட்டம், மே 9, 2024 தேதியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டப்பட்டுள்ள அலுவல்களை மேற்கொள்வதற்காக ஐூனை 29, 2024 தேதியன்று இந்திய நேரப்படி மாலை 4.30 மணியளவில், மின்னணு வருடாந்திர பொதுக் கடட்டமாக, காணொளிக் காட்சி (VC) வாயிலாக நடைபெறும். வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பின் மின்னனு வடிவ நகல், மார்ச் 31, 2024 தேதி உடன் முடிவடைந்த நிதி ஆண்டுக்குரிய தணிக்கை செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கைகளுடனும் இயக்குநர்கள் குழு மற்றும் தணிக்கையாளர்களின் அறிக்கைகளுடனும், தொடர்புக்காக, உறுப்பினர்கள், நிறுவனத்துடன் / டெபாசிட்டரி பங்கேற்பாளர்கள் உடன் பதிவு செய்யதுள்ள உறுப்பினர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு மின்னணு வழியாக, ஐ9லை 5, 2024 தேதியன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிசிக்கல் வடிவ நகல்கள் வேண்டி வேட்டுள்ள உறுப்பினர்களுக்கும் அறுப்பி வைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டால் மட்டுமே பிசிச்சுல் வடிவ நகல்கள் / காகித வடிவ நகல்கள் அனுப்பி வைக்கப்படும்.

யருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கையின் மின்னணு வடிவம் என்கிற சாப்ட் நகல்கள், பின்வரும் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவையாவன - நிறுவனத்தின் இணையதளம் www.shanthigears.com, நேஷனல் செக்யுரிட்டிஸ் டெபாசிட்டரி விமிடேட்-ன் இணையதளம் - https://www.evoting.nsdl.com/; பங்குச் சந்தைகளின் இணையதளங்கள் அதாவது - BSE லிமிடெட்-ள் www.bseindia.com மற்றும் நேஷனல் எம்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆப் இந்தியா லிமிடேட்-ன் இணையதளம் www.nseindia.com .

ிழைம் இதன் மூலம் அறிவிக்கப்படுவது என்னவென்றால் நிறுவனங்கள் சட்டம் 2013-ன் பிரிவு 91-ல் கண்டுள்ள கூறுகளுக்கும் அதில் உள்ள பொருந்த தக்க விதிகளுக்கும் செயி அமைப்பின் நெறிமுறை 42 (பட்டியலிடுதல் கடப்பாடுகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) நெறிமுறைகள் 2015 (செபி அமைப்பின் நெறிமுறைகள்) என்பதற்கும் இணங்க, எதிர்வரும் 51 வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் உறுப்பினர்களால் ஒப்புதல் அளிக்கப்படும். பட்சத்தில், இறுதி ஈவுத் தொகையை பெறும் தகுதி வாய்ந்த உறுப்பினர்களை நிர்ணமிக்க ஏதுவாக, நிறுவனத்தின் உறுப்பினர்களின் பதிவேடும் பங்கு மாற்ற புத்தகங்களும் ஐூலை 20, 2024 சனிக் கிழமை முதல் ஐூலை 29, 2024 திங்கட் கிழமை வரை இரு நாட்களும் சேர்ந்து ) மூடப்பட்டதாக இருக்கும்

யருடாத்திர பொதுக் கூட்டம் பற்றிய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளவாறு, சுட்டத்தின் பிரிவு 108 - ள் கூறுகளின் படியும் யாற்றியமைக்கப்பட்ட நிறுவனங்கள் (மேலாண்மை <u>சந்தும் நிற்யாகம்) விதிகள் 2014 ன் விதி 20ன் படியும் செபி அமைப்பின்</u> நெறிமுறைகள் 44 - ன் படியும் வருடாந்திர பொதுக் கூட்டத்தின் முன்னால் உள்ள அலுவல்களை பின்னணு வழிமுறையில் மேற்கொள்ளலாம். அதற்கு ஏற்ப, வருடாந்திர பொதுக் கூட்டத்தின் பரிசீவனைக்காக உத்தேசித்துள்ள அனைத்து தியானங்களுக்கும் நேஷனல் செக்யுரிட்டிஸ் டெயாசிட்டரி லிமிடெட் (NSDL) - ன் மின்னணு வாக்களித்தல் சேவைகள் மூலமாக , உறுப்பினர்கள், தங்கள் வாக்கு அளிக்கும் உரிமையை பயன்படுத்த நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

தொலைதூர மின்னணு வாக்கு அளித்தல் எனப்படும் ரிமோட் இ-வோட்டிங் செயல், ஐ9லை 26, 2024 வெள்ளிக்கிழயை அன்று (காலை 9.00 மணி) தொடங்கி ஐங்கை 28, 2024 ஞாயிற்றுக்கிழகம் ஆன்று (மாலை 5.00 மணி) முடிவனட்டிம். அந்த குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்கு பின்னர், ரிபோட **ந**்கோட்டிங் வழிமுறையானத NSDL - ஆம் நிறுத்தி வைக்கப்படும். மேற்குறிப்பிட்ட தேதிகளில், ஐூளல் 22, 2024 என்கிற கட் ஆப் தேதிப்படி, நிறுவனத்தின் பங்குகளை பிசிக்கல் வடிவில் அவ்வது <sub>த</sub>பெட்டிரியலைகடு என்கிற வடிவில் வைத்துள்ள உறப்பினர்கள், ரிமோட் இ-வோட்டிங் வழிமுறையில் தங்கள் வாக்குளை செலுத்துமாம். மேற்குதிப்பிட்ட கட் ஆப் தேதிப்படி மட்டுமே, உறுப்பினர்கள் பதிவேட்டில் பதிவு பெற்றுள்ள அல்லது டெயாசிட்டரிகளால் பராமரிக்கப்பட்டு வருகிற பயன்பெறும் சொந்தக்காரர்கள் பட்டியிலில் பதிவு பெற்றுள்ள எந்த ஒரு உறுப்பினரும் இ-வோட்டிங் வசதியை

பபன்படுத்தலாம் வருடாந்திர பொதுக கூட்டத்தில் வாக்கு அளிக்கலாம். இந்த வருடாந்திர பொதுக் கூட்டம் பற்றிய அறிவிப்பு அனுப்பி வைக்கப்பட்ட பிறகு. நிறுவனத்தின் பங்குளை வாங்கி உறுப்பினர் ஆன நபர், ஐூலை 22, 2024 என்னும் கட் ஆப் தேதி படி, பங்குளை வைத்திருக்கும் பட்சத்தில், evoting@nsdl.com. என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பித்து லாக் இன் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் பெற்றுக் கொள்ளலாம். NSDL உடன் ரிபோட் 😭 – வோட்டிங் – க்காக பதிவு செய்து கொண்டுள்ள நபர்கள், ஏற்கனவே உள்ள தங்களுடைய யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் பயன்படுத்தி தங்கள் வாக்குளை செலுத்தலாம். ரியோட் இ-வோட்டிக் வாயிலாக, ஒர் உறப்பினர் வாக்கு செலுக்கிய பின்னரும் வகுடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்கலாம். ஆனால், மீண்டும் அவர், வருடாந்திர பொதுக் கூட்டத்தில் வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட மாட்டார். ரிவோட் இ-வோட்டிங் வாபிலாக நங்கள் வாக்குளை செலுத்தாத உறுப்பினர்கள், வருடாந்திர பொதுக் கூட்டத்தில் வாக்கு

ரியோட் இ-வோட்டிங், காணொளி காட்சி வாயிலாக வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்றல், வகுடாந்திர பொதுக் கூட்டத்தில் வாக்கு செலுக்குருல் பற்றிய விரிவான விதிமுறைகள் ஆகியவற்றை பற்றி அறிய உறுப்பினர்கள், வருடாத்திர பொதுக் கூட்டம் பற்றிய அறிவிப்பைப் பார்வையிடவும். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் / இ-வோட்டிங் பயன்படுத்துபவருக்கு வழிகாட்டும் கைபேடு www.evoting@nsdl.com -வ் . வுன்லோட்ஸ் என்கிற பிரிவில் இடம் பெற்றுள்ளது. இ-வோட்டிங் குறித்த ஏதேனும் விசாரணைக்கு அல்லது குறைகளைத் தெரிவிக்க, உறப்பினர்கள் தொடர்பு கொள்ளவும் புல்வவி மேலுக்ரி அவர்கள், மேலாளர், NSDL , 4 வது மாடி, A விங் ்ரேட வேர்ஸ்ட், கம்லா மில்ஸ் காம்பவுண்ட், சேனாபதி பாபத் மார்க், வோயர் பரேல், மும்பை - 400 013 மின்னஞ்சல் முகவரி : evoting@nsdl.com அல்லது துள்<u>டிக்கை</u>ம் - 022 - 4886 7000 கீயக்குளர் குழு ஆணைப்படி

சாத்தி கியர்ஸ் லிமிடெட்டுக்காக

வால்டர் வசத்த் P J

நிறுவன் செயலாளர்

இடம் :கோயம்புத்தார் தேதி 106 ஜூலை 2024

கடன் வசூல் தீர்ப்பாயம்-III சென்னை முன்னிலையில் (Regd. No. S14 of 1958) ந்வது தளம், அடிஷ்னல் ஆபிஸ் மில்டிங், சாஸ்திரி பவன் egriCi.rei Crog, geischlieball, Gestisser-600 0061 T.A.No. 142 of 2024

கனரா வங்கி, சைதாப்பேட்டை கிளை எண்.375, அண்ணாசாலை, சைதாப்பேட்டை சென்னை-600 015 . M/s. ஜயா லெதர் எக்ஸ்போர்ட்ஸ், அதன் சார்பாக உரிமையாளர் J.M.D. அஸ்டாப் உசைன்

எண் 8/2, காட்டுர் சடையப்பன் தெரு, பெரியமேடு, சென்னை - 600 003. 2. J.M.D. அல்டாப் உள்சன் S/o. S.M.A.grell a\_ment, எண் 20-1, விருட்டிகவுண்டர் தெரு, பேகாம்பூர், திண்டுக்கல் 624 002. 3. Mr. S.M.A. ஜாகீர் உசைன்,

Slo S.M. அப்துல் காதர், எண்.20-1. விகுட்டிகவுண்டர் தெகு, பேகாம்யூர், திண்டுக்கல் 624 002 ...பிரதிவாதிகள் மாற்றுச் சேவை முலம்

பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை 2,79,82,123/-ஐ பிரதிவாதிகளிடமிருந்த குலிப்பதற்காக இந்த தீர்ப்பாயத்தில் மேற்குவிப்பட்ட T.A.No.142/2024 தாக்கல் செப்பட்ட இள்ளது

இது சம்பந்தமாக அழைப்பாணை / அறிவிப்பு ஐ வழக்கமான முறையில் பிரதிவாதிக்கு வழங்க முடியவில்லை அதன் காரணமாக அந்த அழைப்பாணையை மாற்று முறையில் வழங்க இந்த மாணபுமிகு திர்பாபம் உத்தரவிட்டுள்ளது எனவே இந்த அறிவிப்பு சேம்தித்தாளில் வெளியிடப்படுகிறது. இந்த மாண்டிலிகு, DRT-III, சென்னையி

24.07.2024 அன்றோ அல்லது அந்ற முன்னறோ காலை 11.00 மணிக்கு நேரடியாகவோ அல்லது முறையால் நிலுழுத்தலோடு வழக்கறிஞர் மூலமாகவே ஆஜராகி பதில் தெரிவித்து விண்ணப்பத்தில சோரப்பட்ட நிவாரணத்தினை வழங்கக்கடாது என்பதற்கான தங்கள் தரப்ப காரண மினக்கத்தை தாக்கல் செய்யுமாற கோரப்படுகிறது. நவறினால், வங்கியால் தாக்கல் செய்யப்பட் ண்ணப்பமானது சட்டப்படியான முறையி விசாரிக்கப்பட்டு நீங்கள் இல்லாத

நிலையிலும் முடிவு செய்யப்படும் என்பதை மாண்டிலிகு நீர்பாயத்தின் முத்திரையுடல் 05.07.2024 தேதியில் எனது கைப்பட வழங்கப்பட்டது. திர்ப்பாயத்தின் முத்திரை Sd/- பதிவாளர்

### IN THE COURT OF THE PRINCIPAL SUBORDINATE JUDGE OF TIRUPUR

I.A.No. 1 / 2022 O.S.No. 415 / 2019 பேங்க் ஆப் பரோடா, அதன் மேலாளர். அவிநாசி ரோடு கிளை,

திருப்பூர் 1. R. பிரபு. த/பெ.K.ராமகிருஷ்ணன், எண்.6A, காளியப்பன் மதில், முத்துசாமி வீதி, 4வது குறுக்கு வீதி, காலேஜ் ரோடு, திருப்பூர். தற்போது : எண்.2/151, M.G.R.வீதி, வேங்கைவாசல், சந்தோசபரம், மேடவாக்கம், கோமிலாம்பக்கம், சென்னை – 600100.

2. K.ராமகிருஷ்ணன், த/பெ.N.கருப்பையா, எண்.6A, காளியப்பன் மதில், முத்துசாயி வீதி, 4வது குறுக்கு வீதி, காலேஜ் ரோடு, திருப்பூர். 3. R. DGgun, க/Lu.K.ராமகிருஷ்ணன்,

எண்.6A, காளியப்பன் மதில், முத்துசாமி வீதி, 4வது குறுக்கு வீதி, காலேஜ் ரோடு, திருப்பூர். -பிரதிவாதிகள்

### அறிவிப்பு மேற்படி வாதி வங்கியானது நீங்கள் வாங்கிய கடனை வசூலிக்க மேற்படி

எண்ணில் வழக்கு தாக்கல் செய்து, மேற்படி வழக்கானது வருகின்ற 05.08.2024 தேதியன்று தங்களது வருகைக்காக போடப்பட்டுள்ளது. எனவே மேற்படி தேதியில் மேற்படி நீதிமன்றத்தில் காலை 10.30 மணிக்கு தாங்கள் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி தங்கள் எதிர்வாதத்தை தெரிவித்து கொள்ளவும். தவறும் பட்சத்தில் மேற்படி வழக்கானது தங்களுக்கு ஒருதலைபட்சமாக என்பதையும் தீர்மானிக்கப்படும்

#### இதன் மூலம் அறியவும். //கேள்ட்டள் உத்தரவுப்படி// K.A.Shanmugasundaram, B.Sc., B.L.

Advocate & Notary Room No.219, 220, Best Complex, Kumaran Road, Tirupur - 641601 Enrolment No : Ms.689/1987 Cell No: 94434 77705 SRI RAM SAMAJ

### AYODHYA ASWAMEDHA MAHA MANDAPAM West Mambalam, Chennal 600033

Tel: 044 2489 3077, 2345 1604 Web: www.sriramsamaj.org Email: sriramsamaj@gmail.com

### NOTICE Notice is hereby given that the 67" Annual

General Body Meeting of Sri Ram Samaj will be held at our Mithilapuri Kalyana Mandapam, Old No 72, Moorthy Street, West Mambalam, Chennai 600 033 on SUNDAY, the 28" July 2024 at 8:30 A.M.

### **AGENDA**

. Confirmation of Minutes of the 66" Annual General Body meeting held on July 23, 2023.

Presentation of the Annual Report and Statement of Accounts for the year ended 31.03.2024.

Budget for the year 2024-25.

. Appointment of Auditors and Tax Consultants for the year 2024-25. Appointment of Legal Advisors for

the year 2024-25. Amendment to Bye Law, if any,

Any other subject (s) with the Note: As the pending writ petition in W.P. No.18724 of 2020, filed by Sr M.V.Ramani, is likely to come up for hearing at any time, it is hereby informed that the conduct of Elections, for the appointment of Members to the Governing Body for the year 2024-25, will

### July 4, 2024 Asst. Secretary

பொது அறிவிப்பு

be conducted separately in due course.

subject to the outcome of the writ petition.

Chennal - 600 033. R RAMADOSS

Genimer-600034. நங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, எண்.115 கோத்தாரி கட்டிடத்தில் அமைந்துள்ள மெஸ்சஸ் சோபா தாம்பரம் Questicuteri Gumero மெகாடேக் срей ит дла சாப்ட்வோ பிரைவேட் லியிட்ட என்ற நிறுவளத்திடமிருந்து கீழ்களர்ட சொத்தை ALL DISTORT எங்களது கட்சிக்காரர் Gogá உசேன் மகன் S.H. பானா என்பவர் கிரையம் பெறுவதாக

உத்தேசித்துள்ளார். எனவே சகலவிதமான பொதுமக்கள் தனிநபர், குழுமம், கூட்டாண்மை நிறுவனம் வரையறுக்கப்பட்ட நிறுவனம் (பொது gueffunit) வலிக் ஆயாகக்குமா அட்டவளையில் விவரமாக குறிப்பிட்டுள்ள சொத்தின் மீது எவ்வகையான உரிமை, உடைமை, பங்கு பணக்கோரிக்கை, அக்கரை இருத்தாலே அல்லது ஆட்டவளை சொத்து சம்பந்தமாக ஏதாவது நிறுவையில் உள்ள ஒப்பந்தம் பரிவர்த்தனை, பாத்யதை, ஒதுக்கிடு குத்தகை, வாடகை உரிமை, உரிமம் அடமானம், ஏற்பாடு, பினைப்பு, ஜீவனாம்ச உரியை வசதியுரியை, நம்பிக்கை உரிமை உரியம், சுவாதின உரியை, நிலுமையில் உள்ள வழக்கு(கள்) அல்லது வேறு எவ்வகை உரியையிருந்தால், அந்தகவலை ககக்க சாள்றாவணங்களுடன் கிழே கையொப்ப மிட்டுள்ளவரிடம் இன்றிலிருந்து ஏழு (7) நாட்களுக்குள் படுக்குமாறு கோரப்படுகிறது.

பேலே கூறியவகையில் ஏழு (7) நாட்களுக்குள் தெரியப்படுத்த தவறும் பட்சத்தில் யாருக்கும் எந்தவகையான உரியை அல்லது பாத்பதையில்லை எனவும் அல்லது அவ்வுரிமை அல்லது பாத்பதையை <u>அந்நபர் விட்டு கொடுத்துவிட்டார் அல்லது</u> மேல் நடவடிக்கையை கைவிட்டுவிட்டார் என முடிவு செய்து எங்களது கட்சிக்காரர் அட்டவளை சொத்தைப் பொறுக்கு பரிவர்க்களை d'angunis பின்னிட்டு தெரியவரும் கொள்வார். யாதொரு வில்லங்கமும்

கட்சிக்காரரை கட்டுப்படு<u>க்காது</u>. சொத்து விவரம் தெள்சென்னை பதிவுவட்டம் தாம்பரம் ant பதிவு அலுவகைப் தற்பொழுத description of the same an'Lu ஸ்ரேவெரும்புக்குரர் வட்டம், பூத்தண்டலம் கிராமத்தில் பட்டா எண். 543, புல எண். 106/1B2ல் அடங்கிய விவசாய நிலம் 272

சென்ட் பூராஷம்.

மு. அரவிந்தன் ஸ்ரீவித்யா அரவிந்தன் க. சாருவாசினி ஸ்ரீ. ஸ்ரீரோஷினி வழக்கறிஞர்கள் 14, உெங்கடேசன் தெரு, தி. நகர் சென்னை-600017

கைப்பேசி எனர். 9444151591.

epaper.dinamani.com